

DVD Master List - 2016

| S. No | Index No | Title | Language |
|-------|----------|---|----------|
| 1 | N0001 | The Rapture | Tamil |
| 2 | N0002 | பரிசு மழை காத்திருக்கிறது | Tamil |
| 3 | N0003 | துணிவோடிரு | Tamil |
| 4 | N0004 | The Breaker is gone before you - Watch Night - 2013 | E & T |
| 5 | N0005 | The LORD will comfort you | English |
| 6 | N0006 | A Christian Cult | Tamil |
| 7 | N0007 | Showers of Blessing | English |
| 8 | N0008 | ஜில்லென்று ஒரு கிறிஸ்தவம் | Tamil |
| 9 | N0009 | You shall not be weary | English |
| 10 | N0010 | Cool Christianity | English |
| 11 | N0011 | நீ சோர்ந்து போவதில்லை | Tamil |
| 12 | N0012 | நீ பெரிய சீமானாயிருப்பாய் | Tamil |
| 13 | N0013 | Splendor of Worship | Tamil |
| 14 | N0014 | அப்பா பிதாவே | Tamil |
| 15 | N0015 | அப்பத்தினாலே மாத்திரமல்ல | Tamil |
| 16 | N0016 | மன்னிப்பின் மகத்துவம் | Tamil |
| 17 | N0017 | Celebrate the festival | English |
| 18 | N0018 | 7 Keys to a Successful Life | English |
| 19 | N0019 | சங்கீதம் 23: யாவேயின் நாமசங்கீர்த்தனம் | Tamil |
| 20 | N0020 | ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்திற்கான நெறிமுறைகள் | Tamil |
| 21 | N0021 | Guidelines for A Blessed House | English |
| 22 | N0022 | தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தை | Tamil |
| 23 | N0023 | சங்கீதம் 23: ஓர் புனித பயணம் | Tamil |
| 24 | N0024 | ஆவி ஆத்துமா சர்ரம் | Tamil |
| 25 | N0025 | இழந்துப்போனதை மீட்க | Tamil |
| 26 | N0026 | வாழ்வின் உருவறை | Tamil |
| 27 | N0027 | சிரியா உள்நாட்டுப் போர்: நடப்பும் தீர்க்கதரிசனமும் | Tamil |
| 28 | N0028 | Glorious Ministry | English |
| 29 | N0029 | Yahweh Revealed in Psalms 23 | English |
| 30 | N0030 | The LORD will hasten it | English |
| 31 | N0031 | நான், நானே உனக்கு ஆறுதல் செய்வேன் | Tamil |
| 32 | N0032 | Delivered, Delivered & will Deliver | English |
| 33 | N0033 | வெற்றியின் வாழ்க்கைக்கு திறவுகோல்கள் | Tamil |
| 34 | N0034 | The Lord Will Hasted It | Tamil |
| 35 | N0035 | பண்டிகையை கொண்டாடுவோம் | Tamil |
| 36 | N0036 | வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழு | Tamil |
| 37 | N0037 | ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு... | Tamil |

| | | | |
|----|-------|---|---------|
| 38 | N0038 | Be Of Good Cheer | English |
| 39 | N0039 | மகிழ்ச்சி பொங்கும் இனிய இல்லம் | Tamil |
| 40 | N0040 | Award Awaits | English |
| 41 | N0041 | தப்புவித்தார், தப்புவிக்கிறார், தப்புவிப்பார் | Tamil |
| 42 | N0042 | அடைக்கப்பட்ட தோட்டம் | Tamil |
| 43 | N0043 | எழும்பி பிரகாசிக்க | Tamil |
| 44 | N0044 | நீ என்றும் நன்றாயிருப்பதற்கு | Tamil |
| 45 | N0045 | Year Of Hope (Watch Night Service 2014) | E & T |
| 46 | N0046 | Psalm 23: A Holy Tour | English |
| 47 | N0047 | முன்றாம் உலகப் போர் | Tamil |
| 48 | N0048 | God Blessed Them | Tamil |
| 49 | N0049 | End Time Church and the Jewels - 2 Discs | Tamil |
| 50 | N0050 | End Time Church and the Jewels - 1 Discs | Tamil |
| 51 | N0051 | கிறிஸ்மஸ் பண்டிகையும், கட்டுக்கதைகளும் - Re-edited - 1 Disc | Tamil |
| 52 | N0052 | கிறிஸ்மஸ் பண்டிகையும், கட்டுக்கதைகளும் பகுதி 2 | Tamil |
| 53 | N0053 | ஆத்துமா அறிவில்லாதிருப்பது நல்லதல்ல | Tamil |
| 54 | N0054 | Soul Sprit Body | Tamil |
| 55 | N0055 | Thirukural New | Tamil |
| 56 | N0056 | ஞானம் கட்டும் வீடு | Tamil |
| 57 | N0057 | அவருடைய வார்த்தை | Tamil |
| 58 | N0058 | Classic vol(1-30) | Tamil |
| 59 | N0059 | ஜெயம் கொள்கிறவர்களாய் இருக்கிறோமே | Tamil |
| 60 | N0060 | மலைகளை பதராக்கும் புழு | Tamil |
| 61 | N0061 | The Matrix Of Life | English |
| 62 | N0062 | இருளை வெளிச்சமாக்குவார் | Tamil |
| 63 | N0063 | என் வாழ்க்கையில் தேவ சித்தம் | Tamil |
| 64 | N0064 | Abba Father | English |
| 65 | N0065 | On The Road To Jericho | Tamil |
| 66 | N0066 | பாபிலோனிய ஆவி | Tamil |
| 67 | N0067 | Afflications Of The Afflicted | E & T |
| 68 | N0068 | Blessings And Curses | E & T |
| 69 | N0069 | Blessings Of The Lord | E & T |
| 70 | N0070 | Blessed Assurance | E & T |
| 71 | N0071 | The Last Supper | E & T |
| 72 | N0072 | Zion @ Jersusalem | Tamil |
| 73 | N0073 | தலையனை பிரசங்கம் | Tamil |
| 74 | N0074 | What Is Next? Disc 1 (1-3) | Tamil |
| 75 | N0075 | What Is Next? Disc 2 (4-6) | Tamil |
| 76 | N0076 | Kudumbum 1 | Tamil |
| 77 | N0077 | Kudumbum 2 | Tamil |
| 78 | N0078 | What Is Tomorrow Disc 1(1-3) | Tamil |
| 79 | N0079 | What Is Tomorrow Disc 2(4-6) | Tamil |

| | | | |
|-----|-------|--|---------|
| 80 | N0080 | Blessed Is Not Stumbled In Jesus | E & T |
| 81 | N0081 | Satisfaction | E & T |
| 82 | N0082 | பரலோகத்தின் தேவன் கைக்கூடி வரப்பண்ணுவார் | Tamil |
| 83 | N0083 | Good News Of The Kingdom Of God | E & T |
| 84 | N0084 | The Holy Supper | E & T |
| 85 | N0085 | நகைப்பு துக்கிப்பாகட்டும் துக்கிப்பு சந்தோஷமாய் மாறும் | Tamil |
| 86 | N0086 | இன்றைக்கு வேண்டிய ஆகாரம் | Tamil |
| 87 | N0087 | The Tabernacle(vol 1-2) | Tamil |
| 88 | N0088 | விடியல் மட்டும் | Tamil |
| 89 | N0089 | வானத்தின் குறியலைகள் | Tamil |
| 90 | N0090 | துக்கத்தின் வல்லமை | Tamil |
| 91 | N0091 | பிடிக்கப்பட்டதை பிடித்துக்கொண்டேன் | Tamil |
| 92 | N0092 | புதையல் 2 கிளாசிக் | Tamil |
| 93 | N0093 | புதையல் 3 வெளிப்படுத்தின சுவிஷேசம் | E & T |
| 94 | N0094 | புதையல் 4 தியானம் | Tamil |
| 95 | N0095 | புதையல் 5 குடும்பம் | Tamil |
| 96 | N0096 | கர்மேலின் இரகசியம் | E & T |
| 97 | N0097 | One Another | E & T |
| 98 | N0098 | ஐவனுள்ள நாளௌல்லாம் | Tamil |
| 99 | N0099 | இயேசுவையே தந்தவர் | Tamil |
| 100 | N0100 | மகத்துவமான இராஜா உன் எல்லை துவங்கி மகிழைப்படுவராக | E & T |
| 101 | N0101 | Messenger Of the LORD | E & T |
| 102 | N0102 | Jesus in the House | E & T |
| 103 | N0103 | 11 th Hour Part I | E & T |
| 104 | N0104 | பரமண்டல ஜெபம் | Tamil |
| 105 | N0105 | மனரம்மியமான மனை | Tamil |
| 106 | N0106 | 11 th Hour Part II | Tamil |
| 107 | N0107 | இவர் யார்? | Tamil |
| 108 | N0108 | தாழ்மையின் இரகசியம் | E & T |
| 109 | N0109 | தேவனுடைய ஊழியன் தேவனுடைய தூதன் | E & T |
| 110 | N0110 | அவர் இவர் | Trans |
| 111 | N0111 | யோசபாத்தே பயப்படாதே | Tamil |
| 112 | N0112 | திறந்த வாசல் | Tamil |
| 113 | N0113 | Home Sweet Home | English |
| 114 | N0114 | Be Filled with the Holy Spirit | E & T |
| 115 | N0115 | Issac & Rehoboth | E & T |
| 116 | N0116 | Blessed Servant (Watch Night Service 2015) | Trans |
| 117 | N0117 | O Napthali | E & T |
| 118 | N0118 | Save that was Lost | English |
| 119 | N0119 | சத்தியமேவ் ஜெயதே | Trans |
| 120 | N0120 | The Beauty of Forgiveness | E & T |

| | | | |
|-----|-------|---|------------|
| 121 | N0121 | Worship 1 | E & T |
| 122 | N0122 | Honour your Parents | E & T |
| 123 | N0123 | Mega Church | Tamil |
| 124 | N0124 | Serpents and Scorpions | E & T |
| 125 | N0125 | Good Behaviour in Christ | E & T |
| 126 | N0126 | God Remembers you | E & T |
| 127 | N0127 | Puthayal Vol 6 | English |
| 128 | N0128 | This Jesus is Messiah | E & T |
| 129 | N0129 | Pudhayal Vol 7 | Tamil |
| 130 | N0130 | Christian Conduct | E & T |
| 131 | N0131 | End Time Church and the Jewels (ReEdit) | Tamil |
| 132 | N0132 | Ester (ReEdit) | Tamil |
| 133 | N0133 | Baal Perazim | Tamil |
| 134 | N0134 | My Brother | E & T |
| 135 | N0135 | நீதியின் குரியன் | T & Nepali |
| 136 | N0136 | Crucifixion | Tamil |
| 137 | N0137 | Dying Seed | Trans |
| 138 | N0138 | God Enriches You Part I | E & T |
| 139 | N0139 | God Enriches You Part II | E & T |
| 140 | N0140 | தேவன் உன்னோடிருக்கிறார் (நேபாளம்) | T & Nepali |
| 141 | N0141 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -4 (ஆசீர்வாதமான ஜகவரியம்) | Tamil |
| 142 | N0142 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -5 (உழைப்பின் உத்தமம்) | E & T |
| 143 | N0143 | God Enriches You Part III | E & T |
| 144 | N0144 | Love Language | Tamil |
| 145 | N0145 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -6 (நீ எனக்கு பரிசுத்த ஜனமா) | Tamil |
| 146 | N0146 | God Enriches You Part IV | E & T |
| 147 | N0147 | For Your GOOD | E & T |
| 148 | N0148 | மகா பரிசுத்த பலி | E & T |
| 149 | N0149 | எந்த ஆவியையும் சோதித்தறியுங்கள் | Tamil |
| 150 | N0150 | நாவு | Tamil |
| 151 | N0151 | சபையை சீர்ப்படுத்து | E & T |
| 152 | N0152 | தசமபாகம் பகுதி - 1 | E & T |
| 153 | N0153 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -7 (உயர்ந்த அடைக்கலம்) | Tamil |
| 154 | N0154 | தசமபாகம் பகுதி - 2 (புதிய ஏற்பாட்டு) | E & T |
| 155 | N0155 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -2 (ஆசீர்வதாமான பாத்திரம்) | E & T |
| 156 | N0156 | God Enriches You Part V | E & T |
| 157 | N0157 | அவனைச் சிலுவையில் அறை | E & T |
| 158 | N0158 | நீதிமான் | E & T |
| 159 | N0159 | God Enriches You Part VI | E & T |
| 160 | N0160 | Future Hope | E & T |
| 161 | N0161 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -8 (நீ தேவன் தேடுகிற மனிதன் | Tamil |
| 162 | N0162 | Bethhacerem | E & T |

| | | | |
|-----|-------|---|---------|
| 163 | N0163 | The Rapture Part 1 | Tamil |
| 164 | N0164 | The LORD'S Supper | E & T |
| 165 | N0165 | 5 Loads 2 Fishes | Tamil |
| 166 | N0166 | Your Desolation Will Turn To Eden | E & T |
| 167 | N0167 | Portions of Us | E & T |
| 168 | N0168 | Broken Built | E & T |
| 169 | N0169 | பிரகாசமான மனக்கண்கள் | E & T |
| 170 | N0170 | Rapture - Part 2 | Tamil |
| 171 | N0171 | Above All Things | E & T |
| 172 | N0172 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -9 (மகிழமையின் ஆலயம்) | Tamil |
| 173 | N0173 | Puthayal Vol - 8 | Tamil |
| 174 | N0174 | Puthayal Vol - 9 | English |
| 175 | N0175 | Facets of Love | E & T |
| 176 | N0176 | Winnowing Bascket | E & T |
| 177 | N0177 | Progression of Divine Love | E & T |
| 178 | N0178 | The Fewest become the Greatest | E & T |
| 179 | N0179 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -10 (நீ தப்பாமல் கனிக்கொடுப்பா | Tamil |
| 180 | N0180 | பட்டிமண்டபம் | Tamil |
| 181 | N0181 | In this Manner you Pray | E & T |
| 182 | N0182 | Paying Vow Pays | E & T |
| 183 | N0183 | Comes Down For You | E & T |
| 184 | N0184 | God's Grant | E & T |
| 185 | N0185 | First & Last | E & T |
| 186 | N0186 | தேவனுடைய ஊழியன் தேவனுடைய தூதன் பகுதி 2 | E & T |
| 187 | N0187 | The Beasts | E & T |
| 188 | N0188 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -11 (கர்த்தருக்கு ஊழியஞ் சௌ | Tamil |
| 189 | N0189 | Christmas Re - Master Part 1 | Tamil |
| 190 | N0190 | Christmas Re - Master Part 2 | Tamil |
| 191 | N0191 | The Beasts | Tamil |
| 192 | N0192 | The Beasts | English |
| 193 | N0193 | Wretched Man 7 things | Tamil |
| 194 | N0194 | Pastor Testimony 1 & 2 | Tamil |
| 195 | N0195 | Carmel Fest 2015 | Tamil |
| 196 | N0196 | Your Throught (Jona) | E & T |
| 197 | N0197 | Your Dead Ones Shall Live | E & T |
| 198 | N0198 | Our Rights & Relationship | Tamil |
| 199 | N0199 | உன்னை ஆசீர்வாதமாக்குவேன் -12 (இனி நீ அழுதுக் கொண்டிடு | Trans |
| 200 | N0200 | Sons of God | E & T |
| 201 | N0201 | பாடும் பாடல் | Tamil |
| 202 | N0202 | Sing Song Service 2016 | |
| 203 | N0203 | Why Jesus ? | Trans |
| 204 | N0204 | 7 Keys for a glorious Ministry | Tamil |

| | | | |
|-----|-------|---|---------|
| 205 | N0205 | 2012 The Last Chapter | Tamil |
| 206 | N0206 | கல்வாரி மலைமேல் கொளுத்தின தீபம் | Tamil |
| 207 | N0207 | Run with Godly fear and great joy | Trans |
| 208 | N0208 | 7 Wonders of Love | Trans |
| 209 | N0209 | கூடைக்குள் போகும் மீன் | Tamil |
| 210 | N0210 | யாக்கோபே! கர்த்தர் உன்னை சிநேகிக்கிறார் | Tamil |
| 211 | N0211 | கர்த்தர் தமது ஜனத்தை சந்தித்தார் | Tamil |
| 212 | N0212 | Basic Christian Nature | Tamil |
| 213 | N0213 | நான் யார்? பிரமிக்கத்தக்க உண்மை | Tamil |
| 214 | N0214 | இது உங்களுடைய கில்கால் | Tamil |
| 215 | N0215 | God hath visited His people | English |
| 216 | N0216 | At the sea of Tiberias | Trans |
| 217 | N0217 | Who am I? Awesome but true | English |
| 218 | N0218 | சிவப்பு நூல் | Tamil |
| 219 | N0219 | Scarlet Line | English |
| 220 | N0220 | உங்கள் செழிப்பை நோக்கி திரும்புங்கள் | Tamil |
| 221 | N0221 | Now turn towards your prosperity | English |
| 222 | N0222 | உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் | Tamil |
| 223 | N0223 | This is my beloved | Tamil |
| 224 | N0224 | This is my beloved | English |
| 225 | N0225 | The secret of Solomon's birth | Tamil |
| 226 | N0226 | The secret of Solomon's birth | English |
| 227 | N0227 | கிருபை செய்ய விரும்புகிற தேவன் | Tamil |
| 228 | N0228 | லீபனோன் கர்மேலாக மாறும் | Tamil |
| 229 | N0229 | Our Father | English |
| 230 | N0230 | இஸ்ரவேலின் கடைசி அத்தியாயம் | Tamil |
| 231 | N0231 | The First First | E & T |
| 232 | N0232 | Blessed is the one who believed | E & T |
| 233 | N0233 | பிலதெல்பியா: உனக்குள்ளதை பற்றிக்கொண்டிரு | Tamil |
| 234 | N0234 | நான் தாழ்ச்சியடையேன் | Tamil |
| 235 | N0235 | Sunday School Rally 2016 | |
| 236 | N0236 | Shalom Aleichem - Part 1 | E & T |
| 237 | N0237 | Shalom Aleichem - Part 2 | E & T |
| 238 | N0238 | Shalom Aleichem - Part 3 | E & T |
| 239 | N0239 | புல்லுள்ள இடம் | Tamil |
| 240 | N0240 | உண்மை ஊழியம் | Tamil |
| 241 | N0241 | இயேசு சுமந்த சிலுவை | Tamil |
| 242 | N0242 | Shalom Aleichem - Part 4 | E & T |
| 243 | N0243 | இந்த அப்பம் இந்த பாத்திரம் | E & T |
| 244 | N0244 | Yahweh's Oak | E & T |
| 245 | N0245 | Jesus' Farewel | E & T |
| 246 | N0246 | Prodigy of Jesus' death | Trans |

| | | | |
|-----|-------|--|---------|
| 247 | N0247 | என்னால் முடியும் | Tamil |
| 248 | N0248 | அமர்ந்த தண்ணீர்கள் | Tamil |
| 249 | N0249 | This is the refreshing | E & T |
| 250 | N0250 | பெந்தேகோஸ்தேயிசம்: தோல்வியா? | Tamil |
| 251 | N0251 | Passengers attention please | E & T |
| 252 | N0252 | நம் தேசம், நம் கனவு, நம் கடமை | Tamil |
| 253 | N0253 | Grace and peace unto you | E & T |
| 254 | N0254 | தேவனே, நீர் என்னுடைய தேவன் | Tamil |
| 255 | N0255 | அநாதி தேவனின் அன்பின் திட்டங்கள் | Tamil |
| 256 | N0256 | உத்தம விதவை - Pas Barnabas | Tamil |
| 257 | N0257 | மீண்டும் வாழ்வேன் | Tamil |
| 258 | N0258 | கலந்துரையாடல் - Pas Barnabas | Tamil |
| 259 | N0259 | Lads, Anything to eat | E & T |
| 260 | N0260 | Escape! Run for life - Part 1 | E & T |
| 261 | N0261 | Escape! Run for life - Part 2 | E & T |
| 262 | N0262 | Escape! Run for life - Part 3 | E & T |
| 263 | N0263 | நீதியின் பாதைகள் | Tamil |
| 264 | N0264 | Puthayal - Vol 10 | Tamil |
| 265 | N0265 | Puthayal - Vol 11 | Tamil |
| 266 | N0266 | Puthayal - Vol 12 | English |
| 267 | N0267 | Church in Danger | Tamil |
| 268 | N0268 | Carmel VBS 2016 | |
| 269 | N0269 | The hand of the LORD | E & T |
| 270 | N0270 | கோலும் தழியும் | E & T |
| 271 | N0271 | At all times Praise God. Why? | E & T |
| 272 | N0272 | The Church kept from the hour of trial | E & T |
| 273 | N0273 | Blessings of the blessed | E & T |
| 274 | N0274 | Daddy: Children's glory | E & T |
| 275 | N0275 | At the gate of Nain | E & T |
| 276 | N0276 | Sex outside marriage: Biblical perspective | Tamil |
| 277 | N0277 | How long O LORD | E & T |
| 278 | N0278 | என் சத்துருக்கள் | Tamil |
| 279 | N0279 | Addiction | Tamil |
| 280 | N0280 | Weapons of light - Part 1 | E & T |
| 281 | N0281 | Weapons of light - Part 2 | E & T |
| 282 | N0282 | Weapons of light - Part 3 | E & T |
| 283 | N0283 | I and children | E & T |
| 284 | N0284 | நான் உங்கள் நடுவில் உலாவி | Tamil |
| 285 | N0285 | Spiritual sacrifices - Part 1 | E & T |
| 286 | N0286 | Spiritual sacrifices - Part 2 | E & T |
| 287 | N0287 | எனக்கு ஒரு பந்தி | Tamil |
| 288 | N0288 | வாழ்வெனும் ஆசீர் | Trans |

| | | | |
|-----|-------|-------------------------------------|-------|
| 289 | N0289 | Scented Oil on Saint's head | E & T |
| 290 | N0290 | Holy Anointing Oil | E & T |
| 291 | N0291 | This Bread This Cup - Part 1 | E & T |
| 292 | N0292 | Dew of Hermon on Zion | E & T |
| 293 | N0293 | Puthayal - Vol 13 (Tamil Audio MP3) | Tamil |
| 294 | N0294 | Our Warfare - Part 1 | E & T |
| 295 | N0295 | Our Warfare - Part 2 | E & T |
| 296 | N0296 | என்னை தொடர்வது | Tamil |
| 297 | N0297 | Our Enemy - Part 1 | E & T |
| 298 | N0298 | Revelation Spl Study - Ch 2,3 | Tamil |
| 299 | N0299 | You are different | Tamil |
| 300 | N0300 | | |

**For ordering: please contact +91 99442 22022 or +91 95001 78260 eMail: vocarmel@gmail.com
Office timing: 10 am to 4 pm**